



சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா



தகவல்

அர்ப்பம் உரிமைச்

சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.19, அரசு பண்ணை கிராமம், பேரன்பேட்டை, நந்தனம், சென்னை - 600 035.

(Pension Pay Office Back Side) (சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகில்), தொலைபேசி: 044-29515580

ஆணை நாள் 02.06.2022

முன்னிலை

முனைவர் ரா.பிரதாப்குமார்

மாநிலத் தகவல் ஆணையர்

வழக்கு எண். SA 16626/B/2021

திரு. அ.வனஜாமுனியன்

மேல்முறையீட்டாளர்

பொதுத் தகவல் அலுவலர்/

எதிர்

உதவி இயக்குநர் (நிலஅளவை பிரிவு),

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

((முதல்தளம்)

கடலூர் மாவட்டம்

பொது அதிகார அமைப்பு

ஆணை

இவ்வாணையத்தால் இன்று 02.06.2022) நடத்தப்பட்ட விசாரணைக்கு மனுதாரர் திரு. அ.வனஜாமுனியன் அவர்கள் 01.06.2022 அன்று ஆணையத்தின் தொலைபேசியின் வாயிலாக சொந்த வேலையின் காரணமாக 02.06.2022 அன்று நடைபெறும் நேரடி விசாரணைக்கு ஆஜராக இயலவில்லை என்றும், ஆணையத்தின் e mail மூலமும், RPA மூலமும் வரஇயலாத காரணம் தெரிவிக்கப்பட்டது என்றும், மனுதாரரால் தொலைபேசியின் வாயிலாக தெரிவிக்கப்பட்டதை ஆணையம் பதிவு செய்கிறது. பொது அதிகார அமைப்பின் சார்பாக பொது தகவல் அலுவலர், உதவி இயக்குநர் (நிலஅளவை பிரிவு), மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கடலூர் மாவட்டம் அவர்கள் ஆணையத்திலிருந்து அனுப்பப்பட்ட அழைப்பாணையை பெற்று கொண்டு, ஆணையத்தின் நேரடி விசாரணைக்கு ஆஜராகாததை ஆணையம் வன்மையாக கண்டிக்கிறது.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 10.08.2021 தேதியிடப்பட்ட மனுவில், கிரய காலிமனைக்கு பட்டா வழங்க கோரும் மனுக்களை தள்ளுபடி செய்வதற்கு நில அளவை சட்டத்தில் சொல்லியுள்ள காரணங்கள் / அரசு சுற்றறிக்கை / அரசு ஆணைகளின் சட்டப்பிரதி நகல்களின் விவரங்களை தகவல்களாக வழங்கக் கோரி கடலூர் உதவி இயக்குநர் (நிலஅளவை) அலுவலக பொது தகவல் அலுவலர் அவர்களுக்கு மனு செய்துள்ளார்.

3. உரிய தகவல்கள் வழங்கப்படாததால் மனுதாரர் 06.09.2021 தேதியிட்டு, தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்துள்ளார். முழுமையான தகவல்களை பெற்றுத் தருமாறு தெரிவித்து, மனுதாரர் 22.10.2021 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். மேற்படி மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் மீது இன்று (02.06.2022) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய நேரடி விசாரணைக்கு மனுதாரர் திரு. அ. வனஜாமுனியன் அவர்கள் ஆஜராகவில்லை என்பதை ஆணையம் பதிவு செய்து, மேற்படி மனுதாரர் திரு. அ. வனஜாமுனியன் அவர்கள் சம்பந்தப்பட்ட 4 வழக்குகளான வழக்கு எண். SA 9556/B/2021, வழக்கு எண். SA 16625/B/2021, வழக்கு எண். SA 16626/B/2021 மற்றும் வழக்கு எண். SA 8703/B/2022 ஆகிய 4 வழக்குகள் இன்றைய

விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனுதாரர் திரு. அ. வனஜாமுனியன் அவர்கள் தொலைபேசியின் வாயிலாக, மேற்படி 4 வழக்குகளும் ஒரே நாளில் விசாரிக்கப்பட வேண்டாம் என்றும், ஒரு நாளைக்கு ஒரு வழக்கு மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும், மனுதாரர் திரு. அ. வனஜாமுனியன் அவர்கள் தெரிவித்துள்ளதை இவ்வாணையம் பதிவு செய்கிறது. மேலும் மனுதாரர் மேற்படியான வழக்குகளை பிறிதொரு தேதிக்கு மாற்றி வைக்குமாறு தெரிவித்துள்ள கோரிக்கையினை ஆணையம் ஏற்று கொண்டு, மேற்படியான 4 வழக்குகளும் பிறிதொரு தேதிக்கு மாற்றி வைக்கப்படுகிறது. நாளும், நேரமும் பின்னர் அறிவிக்கப்படும்.

ஓம்/-ரா.பிரதாப்குமார்
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

பிரிவு அலுவலர்

வழக்கு எண். SA 16626/B/2021

பெறுநர்

பொதுத் தகவல் அலுவலர்/
உதவி இயக்குநர் (நிலஅளவை பிரிவு),
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (முதல்தளம்)
கடலூர் மாவட்டம்

திரு. அ.வனஜாமுனியன்,
5, தில்லை நகர்,
புவனகிரி வட்டம்,
கடலூர் மாவட்டம் 608 601

Copy to: File
SCPA-15.06.2022